

பிப்ரவரி - 12

"நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது." - யாக் 1:4

இந்தப் பொறுமையின் குணசீலத்தின் பயிற்சியை செய்யாமல், முன்னேற்றத்தின் பாதையில் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. குணசீலங்களில் வேறு ஏதாவது இதைவிட கிறிஸ்தவ குணத்தை மிகவும் அழகாக அலங்கரிக்கிறதில்லை அல்லது உலகத்தின் மனசாட்சியின் ஒப்புதலை பெறுகிறதில்லை. அதாவது எல்லாக் குணசீலங்களும் பொருந்திய தேவனை மகிமைப்படுத்துகிறதில்லை. அவருடைய சத்தியம் இதை ஏவுகிறது. மனுஷீக அபூர்ணத்துவத்தின் எழுச்சியையும் பெலவீனத்தையும் தடுத்து நிறுத்துவதற்கும், உழைப்புள்ள ஜாக்கிரதையுடன் தெய்வீகச் சாயலை திரும்பவும் பெறுவதற்கு, நீடிய பொறுமையோடு கூடிய சாந்தமே ஆர்வத்துடன் கஷ்டப்பட்டு முயற்சி செய்கிறது. இது கோபிப்பதற்கு தாமதமாகவும், இரக்கத்தில் மிகுதியாகவும் இருக்கிறது. இது சத்தியத்தின் நீதியின் பாதைகளை விரைவாகக் கண்டு கொள்ளவும், தாமதமின்றி அவைகளில் நடக்கவும் செய்கிறது. இது தனது சொந்த அபூரணத்தில் கவனமுள்ளதாயும், மற்றவர்களுடைய அபூரணத்துவத்திலும், தவறுதல்களிலும் அனுதாபமுள்ளதாயும் இருக்கிறது.

- Z '93, 295 (R 3090).

இடையூறுகளை முகமலர்ச்சியின் ஆவியில் சந்தித்து, தான் பின்பற்றுகிற ஓட்டத்தில் கடைசிவரை விடாமுயற்சி செய்கிற அந்த இருதயத்தின், மனதின் தன்மையே பொறுமை. கிறிஸ்தவ ஜீவியத்தோடு சம்பந்தப்பட்ட இடையூறுகளுடைய நிலைமைகளில் பூரண குணத்தை அடைவதற்கு இந்த விசேஷ குணம் முற்றிலும் அவசியமானது. இப்படிப்பட்ட குணம் கிறிஸ்தவனுக்கு ஊடுருவிச் சென்று வியாபித்து அதைப் பூரணப்படுத்தும். ஆகையால், பொறுமை எல்லாவற்றையும் குறிக்கிற பொதுவான குணசீலங்களில் ஒன்று.

- P '36, 14.

ஒத்து வாக்கியங்கள் :-

சங் 37:7-9; பிர 7:8; புல 3:24-27; லூக் 8:15; லூக் 21:19; ரோம 2:7; 5:3; 8:25; 12:12; 15:4,5; 2கொரி 12:12; கலா 6:9; கொலோ 1:10,11; 1தெச 1:3; எபி 6:12,15; 10:36; 12:1.

கோபுர வாசிப்பு : Z '15, 83 (R 5650).

வினாக்கள் : பொறுமையின் சம்பந்தமாக இந்த வாரத்தின் அனுபவங்கள் என்ன? நான் அவற்றை எவ்வாறு ஏற்றுக்கொண்டேன்? அவை என் நடத்தையை எவ்வாறு பாதித்தன? அதில் உதவியாக இருந்ததை நிரூபித்தது எது?